

SUPPLEMENT

330

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 11, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 11th day of October, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900." at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

I

The land commonly called or known as Galendahena alias Ratnayakagehena, situate in the village of Parapamulla in the Kandaboda pattywa of the Matara District, in the Southern Province, containing in extent 17 acres and 24 perches, and shown in W. L. O. S. No. 86 S.P., and in the annexed certified tracing; bounded on the north by Silpegodawatta belonging to Kankananachchige Punchi Appu and others; on the east by Kongahawatta belonging to Kankananachchige Punchi Appu and others, the footpath; on the south by the Gansabhawa path from Parapamulla to Bamunumulla; on the west by Badalge-landa claimed by Gammachchari Vitaranage Don Luwis and others. Mataragewatta belonging to ditto, the ditch.

ව්‍යුත් 1901 ක්ටු මක්නේමුම් මස 11 වෙති දින පටන් තුන්මාසයක් ඇතුළත්ද මෙයි පහත දක්වන ඉඩීම්වලට නොහොතු ඉහ් එකකට නොහොතු වැඩිගණකකට යම් අභිජ්‍යවාසිකම් තිබෙන යම් අයෙක් ඇයේ නම් එ අය විසින් මූලිකම් සම්බන්ධව ව්‍යුත් 1897, 1899 සහ 1900 ආනුපණන්වල උප මෙයි වශයෙන් තියෙන ප්‍රකාරයට පත්කරුවා වී ගෙන් මහජ්‍යාච්‍රාරායා නැත්තා පෙළෙන් ගාල්ලේ කන්තේර්රු වේදි උන්තා නැස්නේගේ ඉදිරිපිටව ඇතින් පෙන්සිට එක් ඉඩීම්වලට නොහොතු රට ඇති යම් කෙටස කට තුළු අභිජ්‍යවාසිකම් විසින් පෙන්වා සිටියේට නොයෙදුනොත්, එක් වී ගෙන් මහජ්‍යාච්‍රාරායා නැත්තා නැස්නේ ඉඩීම්වල ප්‍රකාරයට, අභිජ්‍යවාසිකම් නොකියාපු එක් ඉඩීම් එකකේ එකින් අභිජ්‍යවාසිකම් නොයෙදුන සැම ඉඩීම් රෝසන්තික ඉඩීම්වල නොයෙදුන ඇති උප උන්තා නැස්නේගේ අත්සන ඇති ලියවිල්ලුකින් උන්තා නැස්නේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දින ගත්තුයි.

ජේ. ජේ. ප්‍රසාද,

ଶିଳ୍ପୀଙ୍କ ମନ୍ୟୁକ୍ତିକାରୀ, ନନ୍ଦନ, ଓସେଯ.

◎

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் பெ-த்து ஜப்பானில் 11 செத்தியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவற்றையும் குறித்து உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவினபடி பளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலைதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காணப்பியர்திருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியர்க்கப்படுத்தவார்.


ஜே. ஜி. பெரேஸர்,
குறிப்பான உத்தியோகவைதார்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்:

I.

தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்கில் கங்காட்டயத்துவையைச் சேர்ந்த பறபாழுள் என்னும் கிராமத்திலுள்ள W. L. O. S. நோம்பர் $\frac{86}{S.P.}$ ம் அளவுக்கட்டாசியில் காணப்படும் கள்ளங்கேண அல்லது றத்துயக்கேகேண யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டைத்திருக்கும் குறிகப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டது ம் 17 ஏக்கர் 24 பர்சல் விலைதாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-கன் கானன் ஆச்சிகே யுஞ்சிஅப்புவும் சிலபேர்க்கஞுக்குமுடைய சில்பே கொடேவத்த ; கிழக்கு-கன்கானன் ஆச்சிகே யுஞ்சிஅப்புவும் சிலபேர்க்கஞுக்குமுடைய கோன்கா வத்த அடிபாதை ; தெற்கு-யறபாழுள்ளயிலிருந்து பழுஞ்சுமுள்ளவுக்குபோகும் கமஸபாபாதை ; மேற்கு-கம்மச்சாரி விதாறனகே தொன் லுவிகம் சிலபேர்க்கஞும் உரித்துபேசும வடன்கேளன்த ; மேற்சொல்லியவர்க்கஞுடைய மரத்தறகேவத்த, அகழ்.

W. L. O. S. $\frac{86}{S.P.}$ 

Scale of 4 Chains to an Inch.

Plan of an allotment of land called Galendahena alias Ratnayakagehena, situated at Parapamulla in Kandaboda patti of Matara District, containing in extent 17A. 0R. 24P.

Surveyor-General's Office,
Colombo, October 12, 1899.

S. J. C. MORE,
Assistant Surveyor-General.

II.

The following lots, situated in the village of Parapamulla in the Kandaboda patti of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
A ...	Udadepalagodahena	0 1 20
B ...	Do.	2 1 28
C ...	Do.	1 0 30
		3	3	38

in W. L. O. S. No. $\frac{93}{S.P.}$, and bounded as follows: on the north by Udadepalakumbura claimed by Gunasekara Kulappu-arachchige Don Salman and others, Puswelketiyekumbura sold by Crown to Kankanangamachchige Babappu and another; on the east by Nugagahadeniya claimed by Suddappuli Radage Saleya and others, Arambedeniya claimed by Kokmaduge Adrian and others; on the south by Datchawatta belonging to Don Theodoris Waniganayaka Yapa and others; on the west by Narandeniyyakumbura belonging to Gunasekara Kulappu-arachchige Salman and others.

දකුණුපලාතාව අසිනි මාතර දිස්ත්‍රික්කෙන් කන්දබ්‍රිපඩ්ස්ත්‍රුවේ පරපාමූල්‍යයන ගම පිහිටා, තිබෙන මිට අමුනාපු සහකරී සිනියමේ පෙනීයන W. L. O. S. නොමුර 93 සිනියම්ව අඩංගුවූ මෙහි පහත දක්වන බිමිකිටි, එනම් :—


විම්කවීම්.	ඉඩමේ නම.	විම්කරම්.
A	ලිඛිදෙපදුලේගොඩිජේන්	0 1 20
B	එම	2 1 28
C	එම	1 0 30
		3 3 38

මිට මායිම්—රුහුරට ගුණස්සේකර කුලප්පූ ආරච්චිලිගේ දැන් සල්මන් සහ තවත් අයවල් විසින් අයිනිවායිසිකම් කියන උඩිඩෙපූල කුමුරද, අණ්ඩුව විසින් කාන්කාන් ගමාවිලිගේ බබප්පූට සහ තවත් අයෙකුට විකුන්පූ දුස්වැල්කුරියේ කුමුරද; තැගෙණුරට පුද්දුප්පූලිරදුගේ සලුයා සහ තවත් අය වල් විසින් අයිනිවායිසිකම් කියන තුළගාගැඳෙනියද, කොට්ඨාගලී ඇදිරියන් සහ තවත් අයවල් විසින් අයිනිවායිසිකම් කියන අරණියෙනියද; දකුණුව දැන් තියෙනුදීරිස් වනිගනායක යාපාට සහ තවත් අය වින්ට අයිනි ද්‍රව්‍යවන්නද; බස්නාදුරට ගුණස්සේකර කුලප්පූආරච්චිලිගේ සල්මන්ට සහ තවත් අයව එන්ට අයිනි බාරන්දෙනිය කුමුරද.

தென் மாகாணத்தின் மாததறை டிஸ்திரிக்ஷில் கன்றபடியத்துவமையச் சேர்ந்த பறயாமுள்ள என்னும் கிராமத்திலுள்ள W. L. O. S. கொம்பர் $\frac{93}{S.P.}$ ம் அளவுக்கடதாசியில் இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள், அஃதாவது இத்தோட்டைன்த்துக் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாய்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

துண்டு.	காணியின்று பெயர்.	கூட்டுப்பேலேகாட்டேன்	விசாலம்.		
					ச.	மு.	ப.
A	...	கூட்டுப்பேலேகாட்டேன்	0	1	20
B	...	கீழ்	2	1	28
C	...	கீழ்	1	0	30
					3	3	38

எல்லை, வடக்கு-குன்னேக்கற குளப்பு ஆரச்சிகே தொன் ஸள்மனும் சிலபேர்களும் உரித்துபேசும் உடத்தேபேலேகும்பு, கன்கானன் கமாச்சிகே பயப்பவும் ஒருவனுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் புஸ்வென்கெட்டியேகும்பு; கிழக்கு-சத்தப்பிரதாகே சலயாயும் சிலபேர்களும் உரித்துபேசும் நுக்காதெனிய, கொக்மாதுகே அதிரியனும் சிலபேர்களும் உரித்துபேசும் அரம்பேதெனிய; தெற்கு-தொன் தியதோரின் வனியக்ஞயக்கயாபாவும் சிலபேர்களுக்குமுடைய தாச்சவத்த; மேற்கு-குன்னேக்கற குளப்பு ஆரச்சிகே ஸள்மனும் சிலபேர்களுக்குமுடைய நாறன்தெனியேகும்பு.



Scale of 4 Chains to an Inch.

Plan of three allotments of land called Udadepalagodahena, situate in the village Parapamulla in Kandaboda pattu, in the District of Matara; bounded on the north by Udadepalakumbura claimed by Gunasekara Kulapuppuarachchige Salman and Crown land called Puswelketiyekumbura; east by Nugagahadeniya claimed by Suddappuli

Rudage Saleya and others and Arambedeniya claimed by Kokmaduage Adirian and others ; south by Datchawatta claimed by Don Theodoris Waniganayaka Yapa ; west by Narandeniyyakumbura claimed by Gunasekara Kulappu-arachchige Salman and Udadepalakumbura claimed by Gunasekara Kulappuarachchige Salman ; containing in extent 3A. 3R. 38P.

Surveyor-General's Office,
Colombo, March 22, 1901.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

Situation : Parapamulla village in Kandaboda pattu.

Mark on Plan.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
A ...	Udadepalagodahena	...	0 1	20
B ...	"Do."	...	2 1	28
C ...	"Do."	..	1 0	30